

බලේ විශ්වාම දීවියට බඩ සුදානම්ද?

21 වත සියවසක අවසන් වත විට,
ශ්‍රී ලංකාවේ ඇරේක්තික වැශිතිරි ජනගහනය
සම් පුද්ගලයින් විදෙනෙකුගෙන
එක් අයෙකු විතු ඇතු.



විශ්වාම දීවිය සැලැසුම් කිරීම වැදගත් වන්නේ ඇයි?



ආදායම ඇඩ්විලෝ

විශ්වාම දීවිය පැමිණෙන වට ඔබගේ සෑරාටර ආදායම මාරු හතර විය හැක. තවදුරටත මාසික වැශිපික නොලැබේ. මේ තිසා ආදායම හියය පරිවේල සඳහා පෙර සැලැසුම් කිරීම අනුකට්ත වේ.



වෛද්‍ය වියදම් වැශිවේලෝ

වයසක වැඩි විමත සමාය රෝග බැහුල වේ. විශ්වාම දීවිය සමාය වෛද්‍ය වියදම් වැශිවේලෝ සංස්ක්‍රාන්ත බලපාඨ. මෙම වියදම් අවර්ණය කිරීම සඳහා අරක්ෂිත අරමුදල අවශ්‍ය වේ.



ඡේවිත, ව්‍යාපාරික සහ ආර්ථික සෑරායිත්වය

විශ්වාම දීවිය බැඳී සහනයේ ඡේවිතයකට මාරුවෙන්න ඉඩ සැලසයි - නැමුත් ඒ සඳහා ඔබේ ආදායම සැලැසුම් කර තිබිය යුතුය. සම් වසරකම ආදායමෙන් කොටසක් ආයෝගනය කර එයට සුදානම් වන්න.



පැවුලේ ආරක්ෂාව

විශ්වාම දීවිය ආරම්භ වූ පසුදු ඔබේ පැවුලට ආර්ථික සහය අවශ්‍ය විය හැක. ලමඹිතයෙන් අධිකාරානය, දෙමෝවිලියනෙන් වියදම් ඉදිරියට දා ගැනීම සඳහා ආරක්ෂිත ආදායම මූලාශ්‍ය සැලැසුම් කළ යුතුය.

සේලිනකු ලයිස් "විශ්වාම සැලැසුම් මාසය"

2025 අගෝස්තු 01 - 31 දක්වා.

වැශිදුර කොරතුරු සඳහා 0112 461 461 අංකයෙන් අප හා සම්බන්ධ වන්න.

**CEYLINCO
LIFE®**

பணியிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னரான வாழ்க்கைக்கு நீங்கள் தயாரா?

21 ஆம் நூற்றாண்டின் நிலையில், இலங்கையில் எதிர்பார்க்கப்படும் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை முன்று நபர்களில் ஒருவராக அமைந்திருக்கும்.



பணியிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னரான வாழ்வை திட்டமிட வேண்டியது ஏன் முக்கியமானது?



வருமானம் குறைவடையும்

பணியிலிருந்து ஓய்வுபெறும் காலம் வந்ததும் உங்களின் நிலையான வருமான மூலம் தடைப்படக்கூடும். அதனைத் தொடர்ந்து மாதாந்த சம்பளம் கிடைக்காது. இதனால் வருமான இழப்பை ஈடு செய்வதற்கு மன்றட்டியே திட்டமிட வேண்டியது முக்கியமானதாகும்.



மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்

வயது முதிர்வடைதலுடன் நோய்வாய்ப்படலும் அதிகரிக்கும். பணியிலிருந்து ஓய்வு பெற்ற மின்னர் மருத்துவ செலவுகள் அதிகரிப்பு பெற்றும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த செலவை ஈடு செய்து கொள்வதற்காக பாதுகாப்பான நிதியம் அவசியமாகும்.



பொருளாதார உறுதித்தன்மை

பணியிலிருந்து ஓய்வு பெற்ற மின்னர் உங்களுக்கு அமைதியான வாழ்க்கைக்கு மாற வாய்ப்புக் கிடைக்கும் - ஆனாலும் அதற்காக உங்கள் வருமானத்தை நீங்கள் திட்டமிட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டிலும் வருமானத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்து அதற்கு தயாராகுங்கள்.



குடும்பத்தின் பாதுகாப்பு

பணியிலிருந்து ஓய்வு பெற்றதன் மின்னர், உங்கள் குடும்பத்துக்கு பொருளாதார ஆதரவு தேவைய்ப்படலாம். மின்னளைகளின் கல்வி, பெற்றோரின் செலவுகளை எதிர்காலத்தில் தாங்கிக் கொள்வதற்கு, பாதுகாப்பான வருமான மூலங்களை திட்டமிட வேண்டும்.

செலிங்கோ வை.பி “ஓய்வுதிய திட்டமிடும் மாதம்”
2025 ஆகஸ்ட் 01 – 31 வரை

மேலதிக தகவல்களுக்கு எம்முடன் தொடர்பு கொள்ளவும் 0112 461 461.

**CEYLINCO
LIFE®**

Are you ready for your retirement?

By the end of the 21st century, the expected elderly population in Sri Lanka will be one in every three people.



Why Retirement Planning is Important?



Loss of Income

When retirement comes, your steady source of income may stop. You will no longer receive a monthly salary. Therefore, it is essential to plan ahead to fill the income gap.



Increase in Medical Expenses

Diseases become more common with age. Retirement is directly affected by the increase in medical expenses. Safeguard funds are needed to cover these expenses.



Life, Business and Economic Stability

Retirement allows you to transition into a more peaceful life - but you need to have your income planned for it. Be prepared to invest a portion of your income each year.



Family Safety

Even after retirement, your family may need financial support. You should plan for a secure source of income to cover your children's education and future expenses.

Ceylinco Life “**Retirement Planning Month**”

01st - 31st August 2025

**CEYLINCO
LIFE®**

For more information, contact us on 0112 461 461.